தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

ஆடி 22, விய — திருவள்ளுவர் ஆண்டு 2037
2006 ஆகஸ்ட் 7, திங்கட்கிழமை

மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. இரா. ஆவுடையப்பன்** *அவர்கள் தலைமையில் காலை 9-30 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்"

ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

1. வினாக்கள் - விடைகள்

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்—விடைகள். வினா எண் 6, திரு. டி. செங்குட்டுவன், மாண்புமிகு மின்சாரம் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர்.*

6—

பட்டு நூற்பாலை

***487—திரு. டி. செங்குட்டுவன்:**

மாண்புமிகு மின்சாரம் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்காமலுள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலுள்ள கிராமியப் பட்டு நூற்பாலையை மீண்டும் இயக்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

[2006 ஆகஸ்ட் 7

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி, மின்சாரம் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்காமல் இருந்து வரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கிராமியப் பட்டு நூற்பாலையை மீண்டும் இயக்கும் செயற்குறிப்பு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை.

திரு. டி. செங்குட்டுவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரி தொகுதி, கே.ஆர்.பி. அணையிலே கடந்த 15, 20 ஆண்டு காலமாக, நல்ல முறையிலே இயங்கி வந்த கிராமியப் பட்டு நூற்பாலை, கடந்த 5 ஆண்டு காலமாக மூடப்பட்டு, அதனாலே 200 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மெஷின்கள் எல்லாம் அங்கே பாழடைந்து கிடக்கின்றன. அதுமட்டுமல்ல. கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இருக்கின்ற கிராமியப் பட்டு நூற்பாலை விவசாயிகள் எல்லாம் விளைவிக்கின்ற பட்டுக் கூடுகளை கர்நாடகா மாநிலத்திலுள்ள ராம் நகருக்குக் கொண்டு போகக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, இந்த நூற்பாலையைத் திறப்பதன் மூலமாக, அங்கே பட்டுக் கூடுகளை விளைவிக்கின்ற அந்த விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், அதை மீண்டும் திறக்க அரசு ஆவன செய்யுமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: பேரவைத் தலைவர் அவர்களே, Krishnagiri River Project என்று சொல்லப்படுகின்ற அந்த இடத்திலே பட்டு நூற்பாலை நிறுவனம், 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நட்டத்திலேயே இயங்கிவந்த காரணத்தால், 12–1–1987 ஆம் நாளன்று TANSILK என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முடிவெடுத்து, பிறகு 1995 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் அதைத் தொடங்குவதற்கு ஒப்புதல் தந்தும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்ட காரணத்தினாலும், பிறகு L.P.F.–னுடைய தொழிலாளர்கள் 40 பேர் நாங்கள் வேலைக்குச் செல்கிறோம் என்று தெரிவித்தும், அதேநேரத்திலே A.I.T.U.C.–ஐச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் நாங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன காரணத்தினாலும், அந்தத் தொழிற்சாலை இயங்க முடியவில்லை. மீண்டும் 2002-லே அந்த TANSILK என்ற நிறுவனத்தை, எப்படியாவது தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முயற்சித்தபோது, தொழிலாளர்கள் ஒத்துழைப்புத் தராத காரணத்தால்,

அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையிலே அரசாங்கத்திற்கு 65 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டு, TANSILK—க்கும் 72 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டு, பிறகு வேறு வழி இல்லாத காரணத்தினாலே, மாண்புமிகு உறுப்பினர் செங்குட்டுவன் அவர்களே அந்தத் தொழிற்சங்கத்திற்குத் தலைவராக இருந்து, அவரே L.P.F.—ஐச் சேர்ந்த 40 தொழிலாளர்களும் அந்த நிறுவனத்தை மூடிவிட்ட காரணத்தினாலே, அவர்களுக்கு நட்டயீடாக 4,27,055 ரூபாய் பெற்றுக்கொடுத்துவிட்ட பிறகு, மீண்டும் அந்த நூற்பாலையைத் தொடங்குவது என்பது கடினம். வேண்டுமானால், மாண்புமிகு உறுப்பினர் இப்போது சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் முயற்சி செய்து, தொழிலாளர்களே ஒன்று சேர்ந்து அந்த நிறுவனத்தைத் தொடங்க முற்படுவார்களேயானால், அரசு அந்த இயந்திரங்களை, கட்டடத்தை அனைத்தையும் அவர்களிடத்திலே ஒப்படைப்பதற்குத் தயாராக இருக்கிறது.

முற்பகல் 9—35

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. செங்குட்டுவன்.

திரு. டி. செங்குட்டுவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழிலாளர்களே மனமுவந்து அந்த ஆலையை இயக்குவதற்குத் தயாராவார்களேயானால், தொழிலாளர்களே நடத்திக்கொள்வதற்கு உண்டான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்கும் என்று சொன்ன மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. முல்லைவேந்தன்.

திரு. வ. முல்லைவேந்தன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான அளவிற்கு இப்போது பட்டு உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றது. அந்தப் பட்டுக் கூடுகளை பெங்களூருக்குச் சென்றுதான் விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்கிறது. எனவே, அரசின் சார்பாக கொள்முதல் செய்து, நல்ல விலை கிடைக்கிற அளவிற்கு, பட்டுக் கூடு உற்பத்தியாளர்களுக்கு உதவ அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்காக சிறு, குறு தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களும், மலைப் பகுதிகளிலே வாழக்கூடிய சகோதரிகளும், அந்தத் தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் கூடுதலாக அவர்களை ஈடுபடுத்த வேண்டுமென்று Director of Industries and Commerce மூலமாக அவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மேலும் இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று துறை தெரிவித்திருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. முல்லைவேந்தன்.

திரு. வ. முல்லைவேந்தன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டுக் கூடுகளை விற்பதற்கு வழியில்லாமல்தான் அங்கு இருக்கிற விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்திற்குக் கொண்டுபோய் விற்பதனால் ஏராளமான செலவு ஆவதோடு, அங்கே நியாயமான விலை கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லை. தருமபுரியில் பட்டுக் கூடுகள் உற்பத்தியாவதை அரசு அலுவலகத்திலே வாங்குவதாக இருந்தாலும், அங்கே இருக்கிற தனியார் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விவசாயிகளைப் பெரும் அளவிற்கு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். எனவே, பட்டுக் கூடுகளை அரசே கொள்முதல் செய்து, நல்ல விலை கிடைக்கிற அளவிற்கு ஒரு நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தருவதற்கு அரசு முன்வருமா என்றும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலே உற்பத்தியாகின்ற எல்லாப் பொருள்களையும் அரசாங்கமே கொள்முதல் செய்வது என்பது இயலாத ஒன்று. இருந்தாலும்கூட, காஞ்சிபுரத்திலே இருக்கக்கூடிய அண்ணா பட்டு கூட்டுறவுச் சங்கத்தின் மூலமாக இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலே உற்பத்தியாகின்ற பட்டு நூலை அவர்கள் கொள்முதல் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொள்முதல் செய்கின்ற விலையிலே, உற்பத்தி செய்கின்றவர்களுக்கு அதிக இலாபம் வரவில்லை என்ற புகார் தெரிவிக்கப்படுமானால், அதைப்பற்றி பரிசீலிக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. பொங்கலூர் பழனிசாமி.

2006 ஆகஸ்ட் 7]

திரு. பொங்கலூர் நா. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டுப்புழு உற்பத்தியில் மல்பரி பயிர் விவசாயிகளுக்கு நல்ல பணம் தரும் பயிராக இன்றைக்கு விளங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு அரசாங்கம் விவசாயிகளை ஊக்குவிக்கின்ற வகையில் என்னென்ன உதவிகள் செய்கிறது என்பதை அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக மல்பரி பயிரிடக்கூடிய நிலப் பரப்பினுடைய அளவை 500 ஹெக்டரிலிருந்து 2,000 ஹெக்டராக உயர்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னமும் இதிலே அதிகமாக கவனம் செலுத்துவதற்கு மாண்புமிகு உறுப்பினர்களைப் போன்றவர்கள் ஈடுபட்டால், இந்த மல்பரி என்ற அந்தச் செடிகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் நிறைய உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. தி.க. ராஜா.

திரு. தி.க. ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலே இயங்கி வருகின்ற பட்டுக் கூடு அலுவலகத்தை, உயர் பதவியிலே இருக்கின்ற அதிகாரிகள் பெங்களூருக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படிச் செல்லக் கூடாது என்று நான் கடந்த காலங்களிலே கோரிக்கை வைத்தேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த அலுவலகம் தொடர்ந்து திருப்பத்தூரிலேயே இயங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கலைஞர் முதலமைச்சராக இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்தத் தொழிலையும் வேறு மாநிலத்திற்கு அனுப்புவதற்கு இந்த அரசாங்கம் அனுமதிக்காது. (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. செங்கோட்டையன்.

[2006 ஆகஸ்ட் 7

முற்பகல் 9—40

திரு. கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டு இறக்குமதிக்காக மத்திய அரசு 32 சதவிகிதம் வரியை 8 சதவிகிதமாகக் குறைத்த காரணத்தினாலே, சீனாவிலிருந்து பட்டுக் கூடுகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில், இங்கே உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு குறைந்தது 75 ரூபாய் குறைந்து கொண்டிருக்கிறது. ஆக, இந்த நஷ்டத்தை மாநில அரசு ஏற்று அவர்களுக்கு வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்ற பட்டுக்கு மத்திய அரசாங்கம் விதிக்கின்ற வரியைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் இங்கே சொல்லியிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையிலே, சீனாவிலிருந்து வரக்கூடிய அந்தப் பட்டைவிட, உலகத்திலேயே மிகத் தரமானப் பட்டு எங்கே உற்பத்தியாகிறது என்று சொன்னால், தமிழ்நாட்டிலேதான் உற்பத்தியாகிறது. இன்னும் சொல்லப்போனால், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகளவிலே இன்று மார்க்கெட் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்திலே, தமிழ்நாட்டிலேயும், ஹைதராபாத்திலேயும், நம்முடைய தென் மாநிலங்களிலேதான் பட்டுச் சேலைகளுக்குக் கிராக்கி இருந்தது. இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலே இருக்கக்கூடிய தாய்மார்கள்கூட, காஞ்சிபுரம் பட்டுச் சேலையை விரும்பி வாங்கி உடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இரண்டாயிரம் ரூபாய், மூவாயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு சேலை, இன்று பலவகையான இரகங்கள், நல்லத் தரமான சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்ற காரணத்தால், ஒரு சேலை ஒரு இலட்சம் ரூபாய்க்குக்கூட வாங்குவதற்கு மக்களும் தயாராக இருக்கிறார்கள்; அதை உற்பத்தி செய்கின்றவர்களும் அவர்களுக்கேற்ற முறையிலே, தாய்மார்கள் விரும்பக்கூடிய வகையிலே அதைத் தயார் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. சண்முகவேலு.

திரு. சி. சண்முகவேலு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறிய விளக்கத்திற்கிணங்க, கோவை மாவட்டத்திலே, உடுமலைப்பேட்டை தொகுதியிலே, பட்டு உற்பத்தி அதிகமாக கடந்த நான்கு, ஐந்து ஆண்டுக் காலமாக செய்யப்பட்டு

வருகிறது. அங்கு மலைப் பகுதிகளிலே, மலைவாழ் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலமாக, அவர்களுக்கே நிலங்கள் கொடுக்கப்பட்டு, அங்கே அவர்கள் போதிய தரமான பட்டை உற்பத்திச் செய்வதற்கு, பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து வருகிறார்கள். அதைக் கொள்முதல் செய்து, பெங்களூருக்குக் கொண்டு சென்று விற்கவேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஒரு மார்க்கெட்டிங் சென்டரை கோவை மாவட்டத்திலேயே ஏதாவது ஒரு இடத்திலே ஏற்பாடு செய்தால், ஏற்கெனவே அங்கே மைவாடி பகுதியிலே, பட்டு ஆராய்ச்சிப் பண்ணையும் இருக்கிறது. ஆகவே, ஒரு மையத்தை நீங்கள் அங்கே உருவாக்கிக் கொடுத்தால், உற்பத்திச் செய்யக்கூடிய அந்த விவசாயிகளுக்கு, பட்டுக் கூடுகளை விற்பதற்கும், அதிகமான விலை கிடைப்பதற்கும் ஏதுவாக இருக்கும். மேலும், அரசு இரண்டு இடங்களிலே மையங்களை வைத்து இப்போது அறிவித்துள்ளார்கள். உடுமலைப்பேட்டையையும் ஒரு மையமாக அறிவித்து, பட்டு வளர்ச்சிக்குப் போதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், விவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய மானியங்கள் கிடைக்கக்கூடிய வகையிலும், நம்முடைய அரசு, தமிழக அரசு செய்து கொடுக்க முன்வருமா என்பதைத் தங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூட்டுறவுச் சங்கங்களே உற்பத்தி செய்து, அதன்மூலம் பட்டுக் கூடுகளை வாங்கவேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் விரும்புவாரேயானால், ஒரு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்க முன்வருவாரேயானால், நம்முடைய மாநில அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், மானியத்தையும் கொடுப்பதற்குக்கூடத் தயாராக இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 7, திரு. கோவை தங்கம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்.

7—

கூடுதல் பேருந்துகள்

***108—திரு. கோவை தங்கம்:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—